

தீர்மானம் எண் 81/2022
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்

சென்னை மாநகராட்சி

அ.பொ.ச. (சா.பொ.ச) விவரம் - 2022 (2023)
க.பொ.ச. (சா.பொ.ச) பரீட்சை - 2022 (2023)

சென்னை மாநகராட்சி
பாட இலக்கம்

81

சென்னை
பாடம்

சென்னை மாநகராட்சி

I பகுதி - பிழைகள்
I பத்திரம் - விடைகள்

பகுதி எண் வினா இல.	பிழைகள் எண் விடை இல.	பகுதி எண் வினா இல.	பிழைகள் எண் விடை இல.	பகுதி எண் வினா இல.	பிழைகள் எண் விடை இல.	பகுதி எண் வினா இல.	பிழைகள் எண் விடை இல.
01.	2	11.	3	21.	3	31.	2
02.	2	12.	2	22.	2	32.	3
03.	3	13.	2	23.	1	33.	3
04.	2	14.	4	24.	2	34.	4
05.	4	15.	2	25.	3	35.	2
06.	2	16.	2	26.	3	36.	4
07.	2	17.	3	27.	2	37.	4
08.	1	18.	3	28.	1	38.	3
09.	3	19.	4	29.	1	39.	2
10.	2	20.	1	30.	4	40.	4

சென்னை மாநகராட்சி } சமீப பிழைகளைக் குறித்து
விசேட அறிவுறுத்தல் } ஒரு சரியான விடைக்கு

01

சென்னை மாநகராட்சி
புள்ளி வீதம்

ஒரே பிழை / மொத்தப் புள்ளிகள் 01 x 40 = 40

We lack a marking scheme for part II of the paper. If you have one for the entire paper, kindly send it to us at info@pastpapers.wiki

YOUR CONTRIBUTION WILL BENEFIT THOUSANDS OF O/L STUDENTS

DOWNLOAD O/L PAST PAPERS ONLINE

LOL.lk BookStore
විභාග ඉලක්ක පහසුකම් ජාලය
ඕනෑම පොතක් ඉක්මනින් නිවසටම ගෙන්වා ගන්න

කෘතිය 5 සමූහය 2014 - 2023
කෘතිය 8 සමූහය 2014 - 2023
O/L 2013 - 2022
අධ්‍යයන පුස්තක 2013 - 2022
අතිරේක කියවීම් පොත් 2013 - 2022
සංගීතය 2013 - 2022
සාධක හා අධ්‍යයන පුස්තක 2013 - 2022

| කෙටි සටහන් | පසුගිය ප්‍රශ්න පත්‍ර | වැඩි පොත් | සඟරා | O/L ප්‍රශ්න පත්‍ර | A/L ප්‍රශ්න පත්‍ර | අනුමාන ප්‍රශ්න පත්‍ර | අතිරේක කියවීම් පොත් | School Book | ගුරු අත්පොත්



පෙර පාසලේ සිට උසස් පෙළ දක්වා සියලුම ප්‍රශ්න පත්‍ර, කෙටි සටහන්, වැඩි පොත්, අතිරේක කියවීම් පොත්, සඟරා සිංහල සහ ඉංග්‍රීසි මාධ්‍යයෙන් ගෙදරටම ගෙන්වා ගැනීමට

www.LOL.lk වෙබ් අඩවිය වෙත යන්න